3. தகவல் கோரல்—*தொடர்ச்சி*

நெசவாளர் கூட்டுறவுச் சங்கங்களுக்கு இலவச வேட்டி, சேலை தயாரித்து அளிக்கத் தேவையான நூல் மற்றும் முன்பணம் வழங்குதல்—*தொடர்ச்சி*

மாண்புமிகு பேரவைத் தலைவர்: *மாண்புமிகு உறுப்பினர் திரு. எம். ஆறுமுகம் அவர்கள்.*

திரு. எம். ஆறுமுகம்: *மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, மாண்புமிகு முதல்வர் அம்மா அவர்கள் சொல்லியிருக்கக்கூடிய இந்த விளக்கம் ஏற்றுக்கொள்ளக்கூடியது. அந்த அடிப்படையில் பேச்சுவார்த்தை நடத்தி, தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கக்கூடிய விசைத்தறி உரிமையாளர்களுடைய போராட்டத்தை முடிவிற்குக் கொண்டு வருவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளவேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.*

5. அறிக்கை அளித்தல்

பேரவைமுன் வைக்கப்பட்ட ஏடுகள் குழு

மாண்புமிகு பேரவைத் தலைவர்: *பேரவைமுன் வைக்கப்பட்ட ஏடுகள் குழுவின் அறிக்கை அளித்தல். மாண்புமிகு உறுப்பினர் திரு. ஆர். சின்னசாமி, பேரவைமுன் வைக்கப்பட்ட ஏடுகள் குழுவின் தலைவர்.*

திரு. ஆர். சின்னசாமி: *மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, என்னை பேரவைமுன் வைக்கப்பட்ட ஏடுகள் குழுவின் தலைவராக நியமித்தமைக்கு, மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். (மேசையைத் தட்டும் ஒலி)*

சிங்காநல்லூர் தொகுதியிலே இருந்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் என்னை வெற்றிபெறச் செய்த சிங்காநல்லூர் தொகுதி வாக்காளப் பெருமக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

2011–2012 ஆம் ஆண்டிற்கான பேரவைமுன் வைக்கப்பட்ட ஏடுகள் குழுவின் முதலாவது அறிக்கையைக் குழுவின் சார்பாகப் பேரவைக்கு அளிக்கிறேன். நன்றி.